



# புதுச்சேரி மாநில அரசிதழ்

## La Gazette de L'État de Poudouchéry The Gazette of Puducherry

அதிகாரம் பெற்ற வெளியீடு

Publiée par Autorité

Published by Authority

எண்	} 6	புதுச்சேரி	செவ்வாய்க்கிழமை	2023 லு	஫்ரவரி மீ	7 டு
No.		Poudouchéry	Mardi	7	Février	2023 (18 Magha 1944)
No.		Puducherry	Tuesday	7th	February	2023

பொருளடக்கம்

SOMMAIRES

CONTENTS

	பக்கம்		Page		Page
தொழில் நீதிமன்றத் தீர்ப்புகள் ..	112	Sentence arbitral du Travail de Tribunal.	.. 112	Award of the Labour Court ..	112
அரசு அறிவிக்கைகள் ..	132	Notifications du Gouvernement ..	132	Government Notifications ..	132
ஒப்ப அறிவிப்புகள் ..	133	Avis d' appel d' offres	.. 133	Tender Notice	. 133
சாற்றறிக்கைகள் ..	134	Annonces	.. 134	Announcements	.. 134

## புதுச்சேரி அரசு

## துணை மாவட்ட ஆட்சியர் (வருவாய்) அலுவலகம், காரைக்கால்

No. 9119/DCR/KKL/LGR/MVP/C3/2022-23.

## அறிவிக்கை

[புதுச்சேரி நில மானிய விதி 1975, விதி 60(iii)-ன் கீழ்]

புதுச்சேரி அரசால் தங்களுக்கு ஒப்படை செய்யப்பட்ட கீழ்க்காணும் நிலவிவரங்களுடைய இடத்தில் தாங்கள் வீடு கட்டாமலோ அல்லது குடியிருக்காமலோ இருப்பதன் மூலம் தங்களுக்கு வழங்கப்பட்ட நில ஒப்படை ஆணையில் காணப்படும் நிபந்தனை (2)-ஐ தாங்கள் கடைபிடிக்காததை அறியவும்.

வரிசை எண்	ஒப்படை பெற்றவரின் பெயர் மற்றும் முகவரி	மறு/நகர அளவை எண்	நிலத்தின் பரப்பளவு	நில ஒப்படை ஆணை எண்
(1)	(2)	(3)	(4)	(5)
			ஹெ. ஆ. சா.	
<b>31. நிரவி வருவாய் கிராமம்</b>				
1. திரு. ராஜாமணி, த/பெ. ராமநாதன்.		40/14	0 00 84	282/84

ஆதலால், இவ்வறிவிப்பு கீடைக்கப்பெற்ற 15 நாட்களுக்குள் தங்களுக்கு வழங்கப்பட்ட இடத்தினை ஏன் அரசே திரும்ப எடுத்துக்கொள்ளக்கூடாது என்பதற்கான காரணங்களை இவ்வலுவலகத்திற்குத் தெரிவிக்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறது. இது தொடர்பாக தாங்கள் கருத்து ஏதேனும் தெரிவிக்க விரும்பினால் மேற்குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் கீழ்க்கையாப்பமிட்டுள்ள அதிகாரியிடம் முறையிடலாம்.

குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் தாங்கள் நேரிலோ அல்லது கடிதம் வாயிலாகவோ தங்களது கருத்தைத் தெரிவிக்காவிடில், தங்களிடம் கருத்துக்கூற ஏதும் இல்லை எனக் கருதப்பட்டு இதற்கு மேல் எந்த அறிவிப்புமின்றி தங்களுக்கு வழங்கப்பட்ட நில ஒப்படை ஆணை ரத்து செய்யப்படும்.

காரைக்கால், 2023 வர்பு சனவரி மீ 23 வ.

மூ. ஆதர்ஷ்,  
துணை ஆட்சியர் (வருவாய்).

GOVERNMENT OF PUDUCHERRY

OFFICE OF THE CHIEF EDUCATIONAL OFFICER, KARAIKAL

No. 2401/CEO/KKL/E3(EXAM.)/2023/138.

Karaikal, dated 24th January 2023.

## NOTIFICATION

It is hereby informed that the following candidates have lost their original S.S.L.C., Mark Certificates beyond the scope of recovery, the necessary steps have been taken to issue duplicate certificates. If, anyone finds the original Mark Certificate(s), it/they may be sent to the Secretary, State Board of Secondary Examinations, College Road, Chennai-600 006 for cancellation, as it is/they are no longer valid.

Sl. No. of the applicant	Name and address	Register No Session and year	Sl. No. of the Mark Certificate	Permanent Reg. No.	School in which studied last
(1)	(2)	(3)	(4)	(5)	(6)
1	Thiru/Tmt./Selvi : Manikandan. R	4928326 March, 2020	—	XM20R121 4928326	T.P.S. Government Higher Secondary School, Thenoor, Karaikal.

(1)	(2)	(3)	(4)	(5)	(6)
	Thiru/Tmt./Selvi :				
2	Diviya. M	523700 March, 2007	4662825	—	Government Girls' High School, T.R.Pattinam, Karaikal.

**K. RAJASEKARAN,**  
Chief Educational Officer.

GOVERNMENT OF PUDUCHERRY  
DEPARTMENT OF CIVIL SUPPLIES AND  
CONSUMER AFFAIRS

(G.O. Ms. No. 09/989,  
Puducherry, dated 25th January 2023)

ORDER

Under rule 6(1) of the Consumer Protection (Qualification for appointment, method of recruitment, procedure of appointment, term of office, resignation and removal of the President and Members of the State Commission and District Commission) Rules, 2020, the Government hereby reconstitutes the Selection Committee consisting of the following, namely:—

**Selection Committee**

1. Hon'ble Mr. Justice T. Raja, .. Chairperson  
Acting Chief Justice,  
Madras High Court, Chennai
2. The Secretary to Government, .. Member  
Department of Civil Supplies and  
Consumer Affairs, Puducherry.
3. The Secretary to Government, .. Member  
Law Department, Puducherry.  
(Nominee of Chief Secretary,  
Government of Puducherry).

(By order of the Lieutenant-Governor)

**C. UDAYA KUMAR, I.A.S.,**  
Secretary to Government  
(Civil Supplies and Consumer Affairs)

புதுச்சேரி அரசு

**தொழில் மற்றும் வணிகத் துறை இயக்குனரகம்**  
ஒப்பந்தப்புள்ளி அறிவிப்பு

புதுச்சேரி, தட்டாஞ்சாவடி தொழிற்பேட்டையில் உள்ள 3 பலா மரங்கள், 12 மா மரங்கள், 7 இலவ மரங்கள், 4 தென்னை மரங்கள், 2 புளிய மரங்கள் ஆகியவற்றின் உரிமையை 31-12-2023 வரை உள்ள காலத்திற்கு குத்தகை எடுப்பதற்கான மூடி முத்திரையிடப்பட்ட ஒப்பந்தப்புள்ளிகள் வரவேற்கப்படுகின்றன.

2. ஒப்பந்தப்புள்ளிகள் 15-02-2023, பிற்பகல் 3.00 மணிக்குள் இயக்குனர், தொழில் மற்றும் வணிகத் துறை, தொழிற்பேட்டை, தட்டாஞ்சாவடி, புதுச்சேரி-605 009 என்ற முகவரிக்கு வந்து சேர வேண்டும். அன்றைய தினம் பிற்பகல் 3.30 மணியளவில் ஒப்பந்தப்புள்ளிகள் துணை இயக்குனர் அவர்களால் திறக்கப்படும்.

3. காலதாமதம் காரணமாக குறிப்பிட்ட தேதி மற்றும் நேரத்திற்கு பின்னர் பெறப்படும் ஒப்பந்தப்புள்ளிகள் நிராகரிக்கப்படும்.

4. தொழிற்பேட்டையில் உள்ள மேற்கண்ட மரங்களின் மகசூலை பார்வையிட விரும்பும் ஒப்பந்தப்புள்ளிதாரர்கள் அவற்றை அலுவலக நேரங்களில் பார்வையிடலாம்.

5. ஏலம் எடுக்கும் ஒப்பந்ததாரர்கள் மூடி முத்திரையிடப்பட்ட உறையின்மேல் “தட்டாஞ்சாவடி தொழிற்பேட்டையில் மரங்கள் குத்தகை உரிமைக்கான ஒப்பந்தப்புள்ளி” என்று குறிப்பிட்டு சமர்ப்பிக்க வேண்டும்.

6. ஒப்பந்தத்தொகை முழு ரூபாய் அளவில் இருக்க வேண்டும். இவ்வலுவலகத்திற்கு இன்று வரை நிலுவைத் தொகை பாக்கிதாரர்களாக இருப்பவர்களிடமிருந்து வரும் ஒப்பந்தப்புள்ளிகள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது.

7. (அ) குத்தகை கேட்பவர் முன்வைப்புத்தொகையாக ₹ 250 (ரூபாய் இருநூற்று ஐம்பது மட்டும்) செலுத்த வேண்டும். வெற்றிபெறாத ஒப்பந்ததாரர்களின் முன்வைப்புத்தொகை ஒப்பந்த விற்பனை முடிந்தவுடன் திருப்பித்தரப்படும்.

(ஆ) வென்ற ஒப்பந்ததாரர் ஒப்பந்தம் எடுத்த முழுத் தொகையில் முன்வைப்புத்தொகை போக மீதித்தொகையை உடனே செலுத்த வேண்டும்.

(இ) ஒப்பந்தப்புள்ளிகள் திறக்கப்பட்டு ஒரு வார காலத்திற்குள் ஒப்பந்ததாரர் ஒப்புக்கை கடிதம் அளிக்க வேண்டும். அதன் பின்னரே ஒப்பந்ததாரர் பழு மகசூலை அனுபவிக்க அனுமதிக்கப்படுவார்.

8. குத்தகை ஒப்பந்த திறப்பு தினமான 15-02-2023 அன்று விடுமுறை நாளாக இருக்க நேரிட்டால் அதற்கு அடுத்த அலுவலக தினத்தன்று ஒப்பந்தப்புள்ளிகள் பிற்பகல் 3.00 மணிக்குள் பெற்றுக்கொள்ளப்பட்டு அன்றைய தினமே பிற்பகல் 3.30 மணியளவில் துணை இயக்குனர் அவர்களால் திறக்கப்படும்.

9. தனிப்பட்ட ஏதேனும் ஒரு ஒப்பந்தப்புள்ளியையோ அல்லது அனைத்து ஒப்பந்தப்புள்ளிகளையுமே எக்காரணமும் குறிப்பிடாமல் நிராகரிக்க இவ்வலுவலகத்திற்கு முழு உரிமை உண்டு.